

முதல் வாசகம் : எசாயா 8 : 23 - 9 : 3

அக்காலத்தில் அனைவரும் தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்; எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்; காரிருள் அவர்களை ஆட்கொள்ளும். ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது. முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும போது அக்கனிப்பதுபோல் கனிசூர்கிறார்கள்.

பதில்பாடல்: திருப்பாடல் 27: 1,4,13 - 14

ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்டி.

இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1:10 - 13,17

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?கிறிஸ்து, காபு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.ஸ்தேவான் வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.
நற்செய்தி : மத்தேயு 4 : 12 - 23

அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டதுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர் நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. 'செபுலோன் நாடே! நெப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.' அதுமுதல் இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றத் தொடங்கினார். இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். iஅங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

தியானம்: அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர் பின்னே சென்றார்கள். கடவுளின் மெய்யான ஒளி இறைமகன் இயேசுவே! அவரே உண்மையான வழி, நாம் வாழவேண்டிய வழியும் கூட அவரே! இவ்வுலக நிலையற்ற சௌகரியங்களை விட மேலானதும், எமது வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை நாம் கண்டுள்ள இயேசுவே எமக்கு ஒளியாய், வழியாய் இருக்கின்றார், என்பதை இன்றைய வாசகங்கள் மூலமாக எமக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. முதல் வாசகத்தில் அக்காலத்து சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து எசாயா இறைவாக்கு உரைக்கின்றார். இஸ்ராயேல் மக்கள் இருளிலே துயரநுறுவதைக் கண்ட எசாயா அவர்களுக்கு உறுதிமொழி கூறுகின்றார். எசாயா கூறிய இறைவாக்கு நற்செய்தியில் எதிரொலிப்பதைப் பார்க்கின்றோம். அங்கே இயேசு 'மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது|| (மத்4:17) எனப் பறை சாற்றுகின்றார். எமது பாவங்கள், தவறுகளுக்காக எமக்குத் தண்டனைகளைத் தந்து எம்மை அழிக்க கடவுள் முயலவில்லை, மாறாக எமது தீமையை விலக்கி தமது அன்புறவுக்குள் வாழ அழைக்கின்றார். மனுக்குலத்தின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடே இறைமகன் கிறிஸ்து. அவரே உலகின் ஒளி இந்த ஒளி நாம் கடவுளிடம் செல்வதற்கு மட்டுமல்லாது மானிட வழியாய் அமைந்துள்ளது. இந்த வழியில் செல்பவர்கள் வாழ்வின் முழு அர்த்தத்தையும் மனித அறிவாற்றலால் அளவிட முடியாத அமைதியையும் குறிப்பாக இந்த உலகத்தின் அற்ப பெருமைகள், செல்வங்கள் எல்லாவற்றிற்கும் அவரது அரசின் மேன்மைகளுக்காக வாழவும், மரிக்கவும் மாபெரும் பாக்கியம் கிடைக்கின்றது.